

**SUPPLEMENT**  
 TO  
**The Ceylon Government Gazette,**  
**PART III.**

**FRIDAY, OCTOBER 26, 1900.**

**NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.**

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

**T**AKE notice, that unless within three months from the 31st day of October, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Assistant Government Agent of the Kegalla District, at the Kegalla Kachcheri, and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Assistant Government Agent, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,  
Assistant Government Agent.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village Walagama in Gandolaha pattu of Beligal korale, in the Kegalla District, as described in the annexed plan :—

A block of land comprising lots :—

Lot.		Name of Land.	Extent.		
			A.	B.	P.
7560	...	Nugawalamullehena	...	1	0 31
2179	...	Murutenwala alias Buluwehena	...	66	3 10
2180	...	Malmiyatenna	...	30	1 0
2181	...	Karnattenna	...	2	3 7
2182	...	Hukpalessa	...	20	0 28
2183	...	Kammalenna	...	48	1 10
1816	...	Penalandawapillewa	...	12	3 29
38	...	Malmetennamukalana	...	6	0 27
			188	2	22

on preliminary plans 5,923, 729, 606, and 29, respectively ; and bounded on the north by Pinnagollehena claimed by the heirs of Wattegama Ratemahatmaya, water-course, Ittewalgalahena and Dikhena claimed by the Crown, Narangallakanda claimed by the heirs of L. B. Wattegama Ratemahatmaya, and the village boundary of Kehelwatugoda village ; on the east by Galle-pallehena claimed by Kirihami and Appuhami, Kahatagahamullemulahena claimed by Ukkuhami, Gallepallehena claimed by Kirihami and Appuhami, Hikgollahena claimed by Apage Punchirala and others, Galkotuwahena claimed by Manannalage Ukku, Kaannattotedeniyahena claimed by Punchirala and Dingiri Menika, land described on title plan 53,520 called Allugolla claimed by V. Punchirala, Tennahena claimed by Ukku, Naketigehena and Alugollahena claimed by N. Heene and others, Allugollahena claimed by P. Dewaya and others, land described on title plan 173,405 called Kongahamulahena claimed by W. P. Fernando, Alugolle-ela, Peelamulahena claimed by Kandegedara A. Hami and others, Kakirihena claimed by P. Dewaya and others, Alukirilehena claimed by Gilanhami and another, Pattineyahena (P. P. 4,006) claimed by the Crown ; 8,814

on the south by Galapitahena (P. P. 6,902) claimed by Samarasinha and Kam maltenne-ela, Kandawatta claimed by Kiriya

Kotikelepiyawatta claimed by Vidanalage Appuhami, Attalawatrahena claimed by P. Kiriya ; on the west by Ahangodaya-hena claimed by the Crown, Gedaragawahena claimed by P. Kiriya and others, Palupanguwehena claimed by the Crown Mideniyakumbura and Galkotuwewatta claimed by P. Dewaya, Gedaragawahena claimed by Ukkuwa and another, Gedara-

gawahena claimed by P. Ukkuwa and another, Meegahamullewatta (P. P. 253) claimed by Kiri Naide, Medawatta (Z 50) A 51 claimed by Kiriya, land described on title plan 74,857 called Peleyewatta claimed by W. Kiriya, Migahapitiyehena claimed by Punchi and others, Migahapitiyehena claimed by P. Ukkuwa and others, Megahapitiyehena claimed by M. Punchi and

others, Kuppayamiwatta claimed by Balahami, Migahapitiyehena, claimed by P. Ekuwa, Udapitiyehena claimed by M. Punchi Ambagahamullehena and Neketigehena claimed by Ukk, Vailehena claimed by P. Dewaya, Jambugahamullehena claimed by Punchi Ekuwa, Murutenwalahena ( $\frac{P. P. 729}{F. 90}$ ) claimed by D. M. Madalenahami, Bogahamullahena-ela, Kongahawillewatta

(P. P. 729  
E 90) claimed by Dona M. M. Hami, land described on title plan 53,550 called Kongahawatta claimed by the heirs of  
Mr. J. A. Hollowell, lands described on title plans 53,549 and 49,696 called Panguwattakumbura claimed by Kiri Nayder  
Banda Vidane, land described on title plan 53,552 called Panguwattakumbura claimed by the heirs of Mr. J. A. Hollowell,  
P. P. 606  
S 76 Butkenduwapillewa (S 76) claimed by Menikrala.

3. Lot 7,559 on preliminary plan 5,923 called Palupanguwahena, in extent 1 acre and 12 perches; and bounded on the north by Egodawatta claimed by Kalu Menika ; on the east by Dodamunna-ela ; on the south by Dodanmnuwahena claimed by Headrick Appu ; on the west by a road.

**උම් සි පහත පදනම්වෙන ඉඩම් සැබු කිරීම් ඇසින්වා ඇසිකුමක් ඇයි ගොනගේ ඉජනවාහි එම අය විසි 1900 ජූලි ඔක්තෝබර් එට මත 31 වෙනි කිහිප පාන තුළම් සකන් ඇතුළු කුගල්ලේ කුවෙන්ටිරේය ඇවියේ කුගල්ල දියුණුකුවේ උප එංජිනේරුන්නායිස්සේ ඉදිනිසිට පෙන්සිට එය ඉඩම්වලට නො ඉන් එකාවට නිබෙන ඇසින්කම තොනගේ එම පමිකුව නිබෙන වැඳගත්කම සියු මොසිටිමොන් එක් උපංජිනේරුන්නායිස්සේ පෙන්සින් විසි 1897 නේ 1 වෙනි අදාළත්තෙන් උපස්‍ය තේයේට ලියා නිබෙන බලපෑම්වත්කම්වල ප්‍රකාරයි, ඇසින්කුමක් සියු ගොසින් එම ඉඩම් යොජනක ඉඩම් බව මෙහින් දැනුවත ඇතුළත් ඇතුළත් ඇතුළත් එලියාරුව්ලේකින් එලියාරුව්ලේකරුන බව මෙහින් දැනුවත ඇතුළත්.**

ବେଳାରୁ କିମ୍ବା  
ଅଣ୍ଟାରୀଲେ ପ୍ରଯୋଗକାରୀ

கிளநீண் மே ருவதி குன்னி.

ക്ര. നമ്പർ	ഉച്ചിത്തേ കാരം	ഡ. റ. ട.
7560	ജീവലഭിൽഡിനെ	1 0 31
2179	ആരക്കുന്നവല്ല ദൊഹാഫോ ബ്രീഞ്ചി ദൊഹാ	66 3 10
2180	ലില്ലുക്കുന്ന	30 1 0
2181	കാമൺ ഹൈൻസ്	2 3 7
2182	ഉൾക്കപ്പലുക്കു	20 0 28
2183	കാറിലൈൻ ഡ്രൈവ്	48 1 10
1816	ദേഹലൈഡ്വി പിൾസ് റോം	12 3 29
38	വില്ഫെംഗുന്നേ മുവല്ലാ	6 0 27

ପ୍ର. ଉଦ୍‌ଦୟ କାହାରୁଙ୍ଗିଥିଲୁ କାହାରୁଙ୍ଗିଥିଲୁ କାହାରୁଙ୍ଗିଥିଲୁ କାହାରୁଙ୍ଗିଥିଲୁ  
 ଅବଶ୍ୟକ ( ମ୍ର. କ୍ଷ. 4006 ) ପଞ୍ଜନୀକୀୟାଙ୍କ ହେବନ୍ଦି ; ଦକ୍ଷିଣାତ୍ମକ ଆମରଣ୍ଟାଙ୍କ ଅଧିକାରୀ ( ମ୍ର. କ୍ଷ. 6002 ) ଲାଲିତାଖେନ୍ଦ୍ର, କାମିଲାହୁର୍ର  
 ହେ. ଫୁଲାଦୀ, କିରିକାବାଧିକାରୀ କନ୍ଦିଲେଖିବନ୍ଦି, ଶିଳ୍ପିକାନ୍ତେ ଆଶ୍ରମାତ୍ମି ଅଧିକାରୀ କୋରିକାର୍ତ୍ତେ କିରିତାଂତ୍ର ବନ୍ଦିବନ୍ଦି, ଶି. କିରିକାବି  
 ଅଧିକାରୀ ଅନୁଭବିତାଙ୍କ ହେବନ୍ଦି ; ପରିମାରିତ ଅଞ୍ଚିତ୍ତୁଷ୍ଟନିଷିଦ୍ଧାଙ୍କ ଅନୁଭବିତାଙ୍କ ହେବନ୍ଦି, ଶି. କିରିକାବି ଅଧିକାରୀ ଅନୁଭବିତାଙ୍କ ହେବନ୍ଦି, ଶି. କିରିକାବି  
 ହେବନ୍ଦିରାଖିଲୁ ହେବନ୍ଦି, ଆଞ୍ଚିତ୍ତୁଷ୍ଟନିଷିଦ୍ଧାଙ୍କ ରାଶିପ୍ରତ୍ୟେକି ହେବନ୍ଦି ଶି. ଦେସିକାପୁର ଅଧିକାରୀ ଲିଙ୍ଗବିନ୍ଦିର ହେବନ୍ଦି ଅତି ଯାତ୍ରାକୁଠାରୀ ବିନ୍ଦିବନ୍ଦି,  
 ଦ୍ରବ୍ୟକୁଳୀ ଜାତି ବିନ୍ଦିବନ୍ଦି ଅଧିକାରୀ କେନ୍ଦ୍ରରାଖିଲୁ ହେବନ୍ଦି କିରିକାବିଦେଵ ଅଧିକାରୀ ( ମ୍ର. କ୍ଷ. 253 ) ମିଳିମୁଲ୍ଲେର୍ତ୍ତେ ବନ୍ଦିବନ୍ଦି, କିରିକାବି

අසිනි ( ම. ප. 353 ) මදුවන්හඳු විභිංඩි. කිරීයාට අසිනි ගෙවූමෙර 74,857 පිශුරකඩිංසිලේ පෙන්යන පැලුදෙවන්හඳු ප්‍රමාණ සහ හිත් අසිනි මියහැවිලේ ගෙවන්ද, පි. උපකුවට සහ හිත් අසිනි මියහැවිලේ ජේවන්ද, ඇම්. ප්‍රමාණ සහ තුවන් අසිනිට. අසිනි මියහැවිලේ ජේවන්ද, බාලුනාම්පිට අසිනි සිංහපායමේ වන්න්හඳු, පි. එකවාට අසිනි මියහැවිලේ ජේවන්ද, ඇම්. ප්‍රමාණ සහ උවිධ අසිනි උවිධිවිලේ ජේවන්ද, පි. දේවකාට

அதீநிலக்கிளே சென்று, பு.நீலகிழவார் அதீநி புதுப்பிடில்லே சென்று, தி. ஆர். மடலேந்வாகுப்பில் அக்னி ( தி. தி. F-90 ) இரண்டு  
729

சீ. கோலூலே. இக்குமிக்காரர்களை மூலமாக 53,550 லிடர்களிடையில் பென்னை கேஸ்களுக்கு விட்டது. கிரிக்கீட்டுக் கணக்கில் அதிகாக மூலமாக 53,549 பகு 49,699 லிடர் கிடைக்கப்பட்டு பென்னை பாதுகாக்க கூடியது. சீ. கோலூலே. மக்களுமிக்காரர்களை மூலமாக 53,552 லிடர்களிடையில் பென்னை பாதுகாக்க கூடியது.

606

( ஓ. சி. 576 ) முயக்கையில் பிழைவு.

2. மூலமாக 5,923 லிடர்களிலே அதிகாக 5,923, 729, 606, 29 ம் இலக்க பிரதமபட்டு குறித்த காணிகளுக்கு அல்லது அதிலே யாதும் உடன்தொக்கு உரித்துண்டென் சாதித்தாலன்றி, கோலை டிஸ்திரிக்கு உதவி அரசாட்சி ஏசென்று ஆகிய நான் 1897 ம் இலக்க கட்டளைச்சட்டத்தினால் எனக்குத் தரப்பட்டுள்ள தத்துவங்களின் பிரசாரம் உரித்துபேசப்படாததாகிய குறித்த காணிகள் முடிக்கு ரிய ஆகனமென என்னுடைய கையொப்பத்தோடு ஏழுத்திலே வெளிப்படுத்துவேன என்பதை அறிந்துகொள்க.

பெற்றியம் இல்,  
உதவி அரசாட்சி ஏசன்று.


#### சட்டிய காணிகள்.

கோலை டிஸ்திரிக்கைச்சேர்ந்த பெவிகள் கோற்னையில் கன்தொலாபத்து வலகம் என் கிற கிராமத்தில் இருக்கும் இத்தோடண்த்திருக்கும் 5,923, 729, 606, 29 ம் இலக்க பிரதமபட்டுகளில் காண்கிற இதின்கீழ் காண்கிற காணிகளின் எல்லையாவது : வடக்கு-வத்தேகம நட்டே மாத்தம்யாலடைய உரித்தாவிகள் உரித்துபேசும் பின்னகொல்லேஙன், தண்ணிலூம் வாய்க்கால், அரசாட்சியார் உரித்துபேசும் யிட்டுவல்கலானையும் கிக்கன், அல். பி. வத்தேகம நட்டேமாத்தம் யா உடைய உரித்தாவிகளும் உரித்துபேசும் நாறன்கொல்லேங்கந், செஅல்வத்துகொட கிராமத் தின் எல்லை ; கிழக்கு-கிறித்துமியும் அப்புறுமி உரித்துபேசும் பலேபல்லேஙன், உக்கு-ஆமி உரித்துபேசும் காட்டசுஅமூல்லேங்கொல்லேஙன், கிறித்துமியும் அப்புறுமியும் உரித்துபேசும் காட்டபல்லேஙன், எப்பாகே புன்சிரூலையும் சிலரும் உரித்துபேசும் இக்கொல்லேஙன், மன்னலாகே உக்கு உரித்துபேசும் கல்கொட்டுவேஙன், புன்சிரூலையும் நகிறிமெனிக்காவும் உரித்துபேசும் கன்னதொட்டதெனியென், வி. புன்சிரூலை உரித்துபேசும் 53,520 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற அலுகொல்ல, உக்கு உரித்துபேசும் தன்னென், அன். மீனியும் சிலரும் உரித்துபேசும் நெக்கத்தேகைனையும் அலுகொல்லேஙன், பி. தேவயாவும் சிலரும் உரித்துபேசும் அலுகொல்லேஙன், பி. பிரான்து உரித்துபேசும் 173,405 பிரதமபடத்தில் காண்கிற கோன்காலமூலை, அலுகொல்லேங்க, கந்தேதெதற ஏ. ஆமியும் சிலரும் உரித்துபேசும் பில்லேமூலை, பி. தேவயாவும் சிலரும் உரித்துபேசும் கெக்கிறென, ஜில்லன்துமியும் சிலரும் உரித்துபேசும் அலுகெனிலென், அரசாட்சியார் உரித்துபேசும் பத்தினியென (P. P. 4,006/8,814); தெற்கு-கிழு உரித்துபேசும் கலபிட்டென (P. P. 6,902/Y 268) யும் கம்மல்தென்னென அல, எக்டேவத்த, விதான்லாகே அப்புறுமி உரித்துபேசும் கொட்டிகெவிப்பிட்டியவத்த, பி. கிறிய உரித்துபேசும் அத்தலவத்தென, மேற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் அன்கொடயான, பி. கிறியாவும் சிலரும் உரித்துபேசும் கெதற்காவாரென, அரசாட்சியார் உரித்துபேசும் பாலுபங்குவேஙன, பி. தேவயா உரித்துபேசும் மீதனியகும்புறும் கல்கொட்டுவேவத்த, டி. உக்குவாவும் சிலரும் உரித்துபேசும் கெதற்காவாரென, பி. உக்குவாவும் சிலரும் உரித்துபேசும் கெதற்காவாரென, கிறியிங்கெ உரித்துபேசும் மீசு அமூல்லவத்த (P. P. 253/A 51) கிறியா உரித்துபேசும் மெதவத்த (P. P. 253/Z 50), டவினியு. கிறியா உரித்துபேசும் 74,857 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற பேவியேவக்க, புஞ்சியும் சிலரும் உரித்துபேசும் மீக்அபிட்டியென, பி. உக்குவாவும் சிலரும் உரித்துபேசும் மீக்அபிட்டியென, அம். புன்சியும் சிலரும் உரித்துபேசும் மீக்அபிட்டியென, பாலாஆமி உரித்துபேசும் குப்பாயமவத்த, பி. எக்குவா உரித்துபேசும் மீசு அபிட்டியென, எம். புன்சி உரித்துபேசும் உடபிட்டியென, உக்கு உரித்துபேசும் அம்பகாலமூலையும் நெக்கத்தேகென, பி. தேவயா உரித்துபேசும் வெவியென, புன்சி எக்குவா உரித்துபேசும் சம்புகாலமூலை, டி. எம். மதினினுஆமி உரித்துபேசும் முறுத்தன்வலேஙன (P. P. 729/F 90) போகாலமூலை அல, தொன் எம். எம். ஆமி உரித்துபேசும் கோன்காவில்லேவத்த (P. P. 729/E 90), ஜே. எ. ஒல்வல்துரை உடைய உரித்தாவிகள் உரித்துபேசும் 53,550 ம் படத்தில்

காண்கிற கோளை அவத்த, சிறிகிளிந்தே வண்டாவி கானே உரித்து போகம் 53,519 ம 4,696 ம இலக்க பிரதமபடத்தில் காண்கிற பங்குவத்தகும்புற, ஜே. எ. ஒல்வல்துறையை உரித்து வருவதின் உரித்து பேசும் 53,553 ம இலக்க பிரதமபடத்தில் காண்கிற பங்குவத்தகும்புற, மொத்த முழுப் பேசும் புத்தகவேறில்லாவ (P. P. 76).

இல.	காண்கிற பெயர்.	விசாரம்.		
		அ. ஏ. பெ.	அ. ஏ. பெ.	அ. ஏ. பெ.
7560	றங்கவலமுலை	...	1	0 31
2179	முறைதனவல அலைது புஹவேன	...	66	3 10
2180	மலீயேதன்ன	...	30	1 0
2181	கமத்தென்ன	...	2	3 7
2182	இலக்கெலஸ்ச	...	20	0 28
2183	கம்மலதென்ன	...	48	1 10
1816	பெலனந்தகாவேபிலராகு...	...	12	3 29
38	மல்மெதென்னேமுக்கலான	..	6	0 27
			188	2 22

2. 5,923 ம இலக்க பிரதமபடத்தில் 7,559 ம துண்டில் காண்கிற 1 ஏக்கர் 12 பர்சன் விசாலமுள்ள காண்கிக்கு எல்லைக்யாவது; வடக்கு-கலுமெனிக்கா உரித்து பேசும் எக்டாத்சு; கிழக்கு-தொடமுனேஸ்ல; தெற்கு-என்கிறிக் அப்பு உரித்து பேசும் தொடமுனுவேஙன; மேற்கு-ஒரு ஞேட்டு.



Scale of 16 Chains to an Inch.  
Situation : Walagama village in Ganolaha patta of Beligal korale.

Preliminary plan 5,923.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
7559 ...	Palupanguwahena	1 0 12
7560 ...	Nugawalamullehena	1 0 31
2179 ...	Preliminary plan 729.	66 3 10
2180 ...	Murutanwela alias Buluwahena	30 1 0
2181 ...	Malniyatenna	2 3 7
2182 ...	Kamatenna	20 0 28
2183 ...	Hukpalessa	48 1 10
1816 ...	Penalandawapillewa	12 3 29
38 ...	Preliminary plan 29.	6 0 27
	Malmetennamukalana	

S. J. C. MORR,  
for Surveyor-General.

Surveyor-General's Office,  
Colombo, May 17, 1900.